



ARCHBISHOP OF KUALA LUMPUR  
(USKUP AGUNG KUALA LUMPUR)

528, Jalan Bukit Nanas, 50250 Kuala Lumpur, Malaysia  
Tel: 603-2078 8828/ 2078 5089/ 2072 6606 | Fax: 603-2031 3815  
archbishop@archkl.org | www.archkl.org

மேய்ப்புப்பணி கடிதம்

சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திபா 23:4)

அன்பார்ந்த இறைமக்களே,

கடந்துச் செல்லும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் பேரில் ஆழ்ந்த கவலையின் நிமித்தம் எனது இந்த மேய்ப்புப்பணி கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

இந்த கோவிட் 19-ஏற்படுத்தி வரும் விளைவுகளைப் பற்றி நாம் தொடர்ந்து வாசித்து வருகிறோம்எங்கும் நீடிக்கப் . பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு நடை முறையில் இருந்தபோதும், தொற்றின் எண்ணிக்கையும் மனத்துயர ஏற்படுத்தும் மரண எண்ணிக்கையும், குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் தினசரி அதிகரித்து வருகிறதுமுன்பை விட . இக்காலத்தில், ஏழைகள் மற்றும் எளிதில் பாதிக்கப் படக்கூடிய பிள்ளைகள் மட்டில் இத்தொற்று கொண்டுவரும் கொடிய பாதிப்புகளை குறித்து அதிகம் கேள்விப் படுகிறோம்.

பொருளாதார, சமூக, உணர்வுப்பூர்வமான மற்றும் உளவியல் ரீதியிலான பாதிப்புகளுக்கு மேலாக, மக்களின் நல் வாழ்வு அச்சுறுத்தும் வகையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுஇந்த துன்பங் .களுக்கிடையில் தற்போதைய அரசியல் நிலைதன்மையற்ற சூழலும் மேலும் நிலையை சீர்குலையச் செய்கிறது. மலேசியர்களாக இந்த தொற்றைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

இந்த கடுமையான சூழலில் எழுந்துள்ள அச்சமும் பதட்டமும் மக்களை உதவிகள் மற்றும் நம்பிக்கையற்ற நிலைக்கு உட்படுத்தியுள்ளன இந்த இருள் சூழ்ந்த பின்னணியானது இந்தத் தொற்றுக்கான .முடிவு விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அளிப்பதாக இல்லைமேலும் இந்த கடுமையான சூழலிலும் நம்மில் மாறாமல் இருப்பது ., கடவுள் நம்மோடு இருக்கிறார் எனும் நம்பிக்கைதான் ஆம்-, நீடித்துப் புயலிலும் அவர் நம்மோடு இருக்கிறார்.

மனிதத் தேவைகளுக்கு உதவிகள் வழங்கிட அதிகரித்து வரும் தனிநபர்கள், பங்குகள் மற்றும் பணிக்குழுக்கள் உண்மையில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும், துன்பத் துயரங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த காலங்களில் மனிதநேயப் பணிகள் தழைத்தோங்கும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

இன்று, இந்த சிக்கலான நிலைத்தன்மையற்ற சூழலில், கடவுளின் நிலையான வாக்குறுதியான, “சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திபா 23:4) என்பதை உங்களுக்கு நினைவூட்ட இக்கடிதம் எழுதுகிறேன் .

நம்மில் நிகழும் அனைத்து நன்மைகள் மத்தியில், நிலையான இடைவிடா இறை வேண்டலால் நாம் தனிமையில் இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.

இயேசுவின் வார்த்தைகளான, “பெருஞ் சமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்11: (28)என்பதை நினைவுகூரும் வேளையில், கோலாலம்பூர் மாமறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்கரையும், எதிர்வரும் 15, ஜூலை, அன்று இயங்கலை வழியாக 2021, இரவு 9.00 தொடங்கி 10.00 வரை இறை வேண்டலில் ஒன்றிணைய அழைக்கிறேன்.

தொடர்ந்து, எதிர்வரும் வெள்ளிக்கிமை, 16, ஜூலை, 2021, (புனித கார்மேல் அன்னை நினைவு நாள்அன்று (, வாருங்கள் நமது தெய்வீக மருத்துவராகிய அன்னை மரியா பரிந்துரைக்காக வேண்டுவோம்தனிநபர்களாக அல்லது . பாவத்தின் மீதும் .குடும்பமாக உங்களது இல்லங்களில் ஆண்டவரின் துக்க மறையுண்மைகளைத் தியானிப்போம் சிலுவை மரணத்தின் மீதும் அவர் அடைந்த வெற்றி நம்மை இந்தச் சோதனைச் சூழலிலிருந்து விடுவிப்பதாக.

கடவுள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதோடு, அவர் நமது வாழ்வை மாற்றிமைக்கும் வல்லமையையும் கொண்டுள்ளார் என்பதை ஏற்கும் நாம், இடைவிடாது மன்றாடுவோம்கடவுளின் தொடர்ச்சியான . பாதுகாப்பு உங்கள் மீதும்உங்கள் அன்புக்குரியவர் மீதும் இருப்பதாக.

உங்களோடு இறைவேண்டலில்,

பேராயர் ஜூலியன் லியாவ் பெங் கிம்  
திகதி : 09 ஜூலை, 2021